

Written by

Sunday, 03 August 2008 13:18 - Last Updated Sunday, 09 November 2008 07:16

---

காபியில் உள்ள காஃபின், பருவ வயதினரின் ரத்த அழுத்தத்தை நேரடியாக உடனடி பாதிக்கின்றது என்று ஆய்வு ஒன்றிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்த பாதிப்பு, அவர்களின் பசுல் பொழுதிலேயே வெளிப்படுகின்றது. குறிப்பாக ஆபிரிக்க-அமெரிக்கர்களிடம் இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இந்த ஆய்வு பருவ வயதினரிடம் அவர்கள் காபி அருந்திய சிறிது நேரத்தில் மறைக்கொள்ளப்பட்டது. இதற்காக, கையடக்க ரத்த அழுத்த சோதனை கருவி பயன்படுத்தப்பட்டது.

<http://tamil.cri.cn/1/2005/10/18/23@25810.htm>